

உடனடி வெளியீட்டுக்காக

**ஹால்லோவீன் எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி திரும்பவும் வந்து விட்டது!  
இந்த ஆண்டில் ப்ராம்ப்ட்டன் நகரில் சுதாரிப்புடனும் பாதுகாப்புடனும் இருத்தல்**

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 13, 2021) – திருஷ்டி கழிக்கும் நிகழ்வு கொண்டாட்டமானது நெருங்கி வந்துவிட்டது; ஒவ்வொருவரும் இந்த ஆண்டு தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் சென்று பாதுகாப்பாக இருந்தபடி தந்திரம் செய்தல் மற்றும் வேடிக்கையான பயமுறுத்தலை செய்ய பரவசமுடன் இருக்கிறார்கள்.

இதை இந்த ஆண்டில் கொண்டாடும்போது, தங்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை மனதில் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தந்திரம் மற்றும் வேடிக்கையான பயமுறுத்தல் செய்ய விரும்புவர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுவது:

- உடல் நலம் இல்லாதிருப்பின் வீட்டிலேயே தங்கி விடவும்.
- தந்திரம் மற்றும் வேடிக்கையான பயமுறுத்தல் செய்வதை கூடிய மட்டில் வீட்டுக்கு வெளியில் செய்யவும்.
- புதுமை படையுங்கள், முக கவசங்களையே ஆடைகளாக மாற்றி அமையுங்கள்! நினைவில் கொள்ளவும்! ஆடை அணிகலன் திரை என்பது முக கவசத்திற்கு மாற்றானது கிடையாது. ஆடை அணிகலன் திரை ஒன்றை மருத்துவம் அல்லாத முக கவசத்தின் மேல் அணியலாகாது; ஏனெனில் இது சுவாசிப்பதை சிரமத்திற்குள்ளாக்கி அபாயகரமானதாக்கிவிடும்..
- வாசல் கதவுகளருகில் கூட்டம் கூட வேண்டாம் – ஒருவர் பின் ஒருவராக அவரவர் முறையை எடுத்துக்கொள்ளவும்.
- வேடிக்கை பயமுறுத்தல் செய்வருடன் பரஸ்பர செயல்புரியும் நேரத்தைக் குறைக்கவும்.
- நல்ல சுகாதார பழக்கத்தைக் கடைப்பிடித்து கை சானிட்டைஸரை அடிக்கடி பயன்படுத்தவும்.

வேடிக்கை பயமுறுத்தல் செய்வதென்றால்:

- உடல் நலமில்லாதிருப்பின் திருஷ்டி கழிக்கும் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருத்தல்.
- வேடிக்கை பயமுறுத்தல் செய்வருடன் பரஸ்பர செயல்புரியும் நேரத்தைக் குறைத்தல்.
- உடல்ரீதியான இடைவெளி விடுவது சாத்தியமில்லாத போது முக கவசம் அணிவதைப் பற்றி கருத்தில் கொள்ளுதல்.
- ஆடை அணிகலனில் முக கவசத்தையும் ஒரு அங்கமாக ஆக்குதல்.
- வெளியில் வாங்கிய மற்றும் பொட்டலமாக கட்டிய பரிசுகளையே கொடுக்கவும்.

- வேடிக்கை பயமுறுத்தல் செய்வதில், பரிசு கொடுப்பவர்களை பாடச்சொல்லியோ திடீரென கத்தச் சொல்லியோ கேட்காதீர்கள்.
- மாலை நேரம் முடியும் வரை கைகளை சோப்பு மற்றும் நீர் அல்லது கை சானிட்டைஸரால் அடிக்கடி கழுவுங்கள்.

### ஹால்லோவீன் பாதுகாப்பு

விழிப்புடன் இருக்கவும், தீ ஆபத்துக்களைத் தவிர்க்கவும் மற்றும் ஹால்லோவீன் ஆவிக்குள் புகும்போது காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

ஆடை அணிகலனைத் தேர்ந்தெடுக்கும்போது:

- தடுக்கி விழுதலைத் தவிர்க்கும் வகையில் ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- தீப்பிடிக்காத ஆடைகள் மற்றும் அணிகலன்களை தெரிவு செய்யவும்.
- வெளிச்சமான இடத்தில் இருக்கவும். வாகனம் ஓட்டுபவர்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் பிரகாசமான வண்ணம் கொண்ட ஆடைகளை தேர்வு செய்யவும்.

அலங்காரம் செய்யும்போது:

- காய்ந்த பூக்கள், சோளத்தட்டு மற்றும் காகிதம் ஆகியவை மிக எளிதாக தீ பிடிக்கும். எரிந்துகொண்டிருக்கும் தீப்பிழம்புகள் மற்றும் வெப்ப ஆதாரங்களிலிருந்து அலங்காரங்களை தூரமாக வைக்கவும்.
- வெளியேறும் கதவுகளில் இருந்து அலங்காரங்களை தூரமாகவும் மற்றும் தடைகள் ஏற்படுத்தாமலும் வைத்திருங்கள்.
- மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதற்கு பதிலாக பேட்டரி மூலம் இயக்கப்படும் மெழுகுவர்த்திகள் அல்லது பளபளப்பான குச்சிகளைக் கொண்டு உங்கள் ஜாக்-ஓ-லாந்தர் விளக்கினை ஏற்றி வைக்கவும்.
- தந்திரம் அல்லது வேடிக்கை பயமுறுத்தல் செய்வோரை பாதுகாப்பாக வைக்க, தடுக்கி விழுந்துவிடும் ஆபத்துக்களை நீக்கும் வகையில் வெளிப்புற விளக்குகளை அமைக்கவும்.
- வீட்டில் உள்ள அனைத்து புகை அலாரங்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.

**பரிசுகொடுத்தலுக்கான அணுகல்**

ப்ராம்ப்ட்டன் ஒரு பலகலவை நகரம் ஆகும், மேலும் ப்ராம்ப்ட்டன் நகரம் அதன் மாறுபட்ட சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அணுகலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் வலுவான உணர்வையும் அடையாளம் காண அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தந்திரம் அல்லது வேடிக்கை பயமுறுத்தலுக்கு தடையில்லாத மற்றும் எளிதில் அணுகக்கூடிய வழிகளை ஊக்குவிப்பதற்காக ப்ராம்ப்ட்டன் நகர கவுன்சில் அதன் அறிவிப்பு பலகை சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்தது. ப்ராம்ப்ட்டன் நகர வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டின் முன்புற புல்வெளியில் ஒரு வேடிக்கை பயமுறுத்தல் செய்பவருக்கு ஒரு இயலாமை இருந்தால், அவர்கள் தங்கள் வீட்டில் தடையில்லாமல் ஹாலோவீனை அனுபவிக்க முடியும் என்பதை அறிவிக்கும் வகையில் ஒரு அணுகல் அடையாளக் குறியை வைக்க வரவேற்கப்படுகிறார்கள்.

வேடிக்கை பயமுறுத்தல் செய்வதற்கான அணுகலுக்கு வீட்டுச் சொந்தக்காரர்கள் பின்வரும் குறிப்புகளை மனதில் கொள்ளலாம்:

- வேடிக்கை பயமுறுத்தல் செய்யவரும் நபருக்கான பாதை நன்கு வெளிச்சமாக்கப் பட்டிருத்தல்.
- நடைபாதைகள் மற்றும் வாகன பாதைகளை தடைகள் இல்லாமல் வைத்தல்
- வேடிக்கை பயமுறுத்தல் செய்வோருக்கு உதவும் வகையில் கார்களை வாகனப் பாதையை விட்டு தூரமாக தள்ளிவைத்தல்
- தந்திரம் மற்றும் வேடிக்கை பயமுறுத்தலுக்கான இடத்தை வாகனப்பாதையின் கடையில், கேரேஜை விட்டு வெளியில் உருவாக்குதல்.
- பக்கவாட்டில் நீட்டிக்கொண்டிருக்கும் விளக்குகள் திடீரென்ற உரக்க ஒலிக்கும் இரைச்சல்களை தவிர்த்தல்.
- செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக பத்திரமாக வைத்தல்.

வேடிக்கை பயமுறுத்தலுக்கான அணுகல் பற்றி [www.treataccessibly.com](http://www.treataccessibly.com) யில் மேலும் அறியவும். நகரில் எளிதில் அணுகும் இடங்கள் பற்றி அறிய வருகை தரவும்: [www.brampton.ca/accessibility](http://www.brampton.ca/accessibility)

**வேடிக்கை பயமுறுத்தல் இரவுகள்**

அக்டோபர் 16, 22, 23 மற்றும் 29 தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ராம்ப்ட்டன் கேளிக்கை மையங்களில் இரவில் நேரடியாக வேடிக்கை பயமுறுத்தல் நிகழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது. பதிவு செய்வது அவசியம் மற்றும் அனுமதி இலவசம். கீழ்க்காணும் வேடிக்கை பயமுறுத்தல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட குடும்ப வேடிக்கைகளுக்கு அணுகவும்:

- இரவில் நேரடியாக வேடிக்கை பயமுறுத்தல் \*
- வாகன சவாரிகள்\*
- ஸோம்பி ஸும்பா™
- ஏர் பிரஷ் பச்சை குத்துதல்
- கைவினைப்பொருட்கள்
- கேளிக்கை
- மார்ஷ் மால்லோ ரோஸ்டிங்

\*தெரிவு செய்யப்பட்ட இடங்களில்

அக்டோபர் 13, 20 மற்றும் 29 தேதிகளில் ப்ராம்ப்ட்டன் கேளிக்கை மையம் ஸ்பூக்கி நீச்சல் மற்றும் சறுக்குதலை சில தெரிவு செய்யப்பட்ட மையங்களில் ஏற்பாடு செய்கிறது. பயமுறுத்தல் இரவுகள் மற்றும் ஸ்பூக்கி நீச்சல் மற்றும் சறுக்குதலுக்கு பதிவு செய்ய , [இங்கே க்ளிக் செய்க.](#)

### பூசணிக்காய் விருந்துபசாரம்

மீண்டும், மற்றும் முன்னரைக் காட்டிலும் சிறப்பாக – இந்த பூசணிக்காய் விருந்துபசாரம் ஹால்லோவீன் ஆவியை மேலும் ஒரு நாளுக்கு தக்க வைக்கிறது! உங்கள் ஆடை அணிகலன்களை அணிந்தவாறு கென் வில்லான்ஸ் சதுக்கத்திற்கு நவம்பர் 1 அன்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை வாருங்கள். என்விரோட்ரம் (EnviroDrum) அளிக்கும் நேரடி கேளிக்கையை கண்டு களியுங்கள், இதில் வேடிக்கை பரிசுகள், சூடான ஆப்பிள் சைட் மற்றும் பாப் கார்ன் ஆகியவையும் உண்டு. நிகழ்ச்சிக்குப் பின்னர் பூசணிக்காய்கள் உடைக்கப்படும்.

கேளிக்கையாக இருக்கும்போது பாதுகாப்பாகவும் இருக்கவும். முக கவசம் அணிவது வலியுறுத்தப்படுகிறது – உடல்ரீதியான சமூக விலகல் இயலாத பட்சத்தில்.

பூசணிக்காய் விருந்துபசாரத்திற்கு ஸ்விஸ் ச்சாலெட் (Swiss Chalet) -இனால் உபசரணை வழங்கப்படுகிறது . விபரங்களுக்கு வருகை தரவும்: [www.brampton.ca/recreation](http://www.brampton.ca/recreation)

### கைவினை ஆடை ஆபரண போட்டி

மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்களால் உபசரிக்கப்படுகின்ற 2021 ஆம் ஆண்டிற்கான ஹால்லோவீன் கைவினை ஆடை வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம். உங்களுக்கு உள்ளிருக்கும் படைப்பாற்றலை பயமுறுத்தல் வகையில் வெளிப்படுத்துங்கள்;

#BramptonCraftiestCostume2021 ஐ உபயோகித்து நீங்கள் அணியவிருக்கும் ஆடை அணிகலனை புகைப்படம் எடுத்து வெளியிடுங்கள் அல்லது [events@brampton.ca](mailto:events@brampton.ca) எனும் மின்னஞ்சலுக்கு அக்டோபர் 31 ஆம் தேதி மாலை 8 மணிக்குள் பதிவிடுங்கள். வெற்றியாளர்கள் நவம்பர் 1 அன்று அறிவிக்கப்படுவார்கள். பங்கேற்பாளர்கள் 10 மற்றும் அதற்கு குறைவான வயதினராக இருக்க வேண்டும்.

போட்டிக்கான விதிகள் மற்றும் தகுதியை இங்கு காணலாம்: [brampton.ca/recreation](http://brampton.ca/recreation)

### அறிஞர் கூற்றுக்கள்

"எங்கள் குடியிருப்பாளர்கள் இந்த ஆண்டு மீண்டும் ஹாலோவீன் கொண்டாட தயாராவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் ப்ராம்ப்ட்டன் வாசிகள் நகரம் முழுக்கவுமாக வேடிக்கை பயமுறுத்தல் நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறேன். பயமுறுத்தும் இரவுகளில் இருந்து, கைவினை ஆடை போட்டி, பிரம்மாண்டமான பூசணிக்காய் விருந்துபசாரம் வரை, அனைவரும் அனுபவிக்க நிறைய உள்ளன. கொண்டாடும்போது தயவுசெய்து நம் சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மற்றும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் - மிகவும் மகிழ்ச்சியான ஹாலோவீன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! "

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

"ப்ராம்ப்ட்டன் ஒரு பலகலவை கொண்ட நகரம், மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் பீல் பிராந்திய ஆகியவற்றின் அணுகலுக்கான ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராக இருந்தபடி, எங்கள் கவுன்சில் எங்கள் அறிவிப்பு பலகை உப சட்டத்தை திருத்தி, வேடிக்கை பயமுறுத்தல் நிகழ்வுகளை ஆதரிப்பதற்காக பெருமைப்படுகிறேன். ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்கள் தங்கள் வகையில் தங்கள் முன் வாசல் புல்வெளிகளில் உபசரிப்புக்கான ஒரு அறிவிப்பு பலகை வைப்பதை நான் ஊக்குவிக்கிறேன்; மேலும் எங்கள் சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பான, இலகுவாக அணுகக்கூடிய மற்றும் அனைவருக்குமான ஹாலோவீன் வாழ்த்துக்கள். "

- *பாட் ஃபோர்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; உறுப்பினர், அணுகல் தன்மைக்கான ப்ராம்ப்ட்டன் நகர ஆலோசனைக் குழு; உறுப்பினர், அணுகல் தன்மைக்கான பீல் பிராந்திய ஆலோசனை குழு*

"இந்த ஆண்டு பூசணிக்காய் விருந்துபசாரம் மீண்டும் வருவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ப்ராம்ப்ட்டன் ஒரு பசுமை நகரமாகும் மற்றும் இந்த நிகழ்வு குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் கைவினை திறன்களை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், பூசணிக்காயை உரமாக மாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. சில சிறந்த பரிசுகளை வெல்லும் வாய்ப்புக்காக கிராஃப்டி ஆடை போட்டியில் (Crafty Costume Contest) பங்கேற்க மறக்காதீர்கள்.

- *ஹர்கிரத் சிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைவர், பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்*

"ஹாலோவீன் மீண்டும் வந்துவிட்டது, அதுபோலவே நேரில் காணும் வகையிலான எங்கள் அற்புதமான நிகழ்வுகள், வேடிக்கை பயமுறுத்தல் நிகழ்ச்சிக்கான இரவுகள் மற்றும் பெரிய பூசணி விருந்து ஆகியவையும் வந்து விட்டன. பாதுகாப்பாக கொண்டாடவும், உடல் ரீதியான சமூக விலகலைக் கடைபிடிக்கவும், அது சாத்தியமில்லாத போது முக கவசத்தை அணியவும் நான் அனைவரையும் ஊக்குவிக்கிறேன். ப்ராம்ப்ட்டன் நகரவாசிகளே தங்களுக்கு ஹாலோவீன் வாழ்த்துக்கள்! "

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமூக சேவைகள், ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய

ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Prabhjot.Kainth@brampton.ca](mailto:Prabhjot.Kainth@brampton.ca)